

கீதாந்நிராடு விருத்தியுரை 8-ம் அடிகம்

உ

சங்கரசெய்யுள்.

மதுரைத்தமிழாசிரியர்மகனார்

~~சம்பந்தம்~~ ~~முதல்~~ ~~செந்தனார்~~ செய்த

**இன்னை நாற்பது**

மூலமும்,

மதுரைவிதவான் கா. இராமசாமிநாயுடு அவர்களால்

இயற்றப்பட்ட

**விருத்தியுரையும்.**

—\*—

இவை

பென்ஷன் சுபேதார்-தஞ்சை. சாம்பசிவம் பிள்ளை

அவர்கள் குமாரர்

தஞ்சை-எஸ். குமாரசுவாமிபிள்ளையால்

சென்னை :

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில்

பதிப்பிக்கப்பட்டன.

1909.

Copyright]

விலை அணை-1½

[Registered.



# இன் னொ நா ற்ப து

மூ ல மூ ம் உ ரை யும்.



முக்கட் பகவ னடிதொழா தார்க்கின் னொ  
பொற்பன வுதையை யுள்ளா தொழுகின் னொ  
சக்கரத் தானை மறப்பின் னொ தாங்கின் னொ  
சத்தியான் றுதொழா தார்க்கு.

பதவுரை. முக்கண் - மூன்று கண்களையுடைய, பகவன் - சிவபிரானது, அடி - திருவடியை, தொழாதார்க்கு - வணங்காதவர்க்கு, இன் னொ - துன்பமுண்டாம்; பொற்பு - அழகாகிய, அன்ன ஊர்தியை - அன்னவாகநனுகிய பிரமனை, உள்ளாது - நினையாமல், ஒழுத - ஒழுகுதல், இன் னொ - துன்பந்தருவதாம்; சக்கரத்தானை - சக்கரப்படையை யுடையவனாகிய திருமலை, மறப்பு - மறத்தல், இன் னொ - துன்பந்தருவதாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் - லோபடையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தாள் - திருவடியை, தொழாதார்க்கு-வணங்காதவர்க்கு, இன் னொ - துன்ப முண்டாகும் என்றவாறு.

கந்தபுரா. சிவபெருமான் முதலியவர்களுடைய திருவடிகளைத் தொழாதார்க்கு உண்டாவது துன்பமேயா மென்பதாம்.

விநிதி யுரை. சோமசூரியாக்கிளை மூன்றுகண்களாக வுடையவராசலால் சிவபெருமானை 'மூக்கட்பகவன்' என்றார்; "இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன்" என்றார் மணிவாசகரும். ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுகுணங்களுக்கும் பகம் என்று பெயர்; இந்த ஆறு குணங்களை யு முடையவன் பகவன். அன்ன அன எனத் தொகுத்தலாயிற்று. ஒழுகு - முதனி லைத் தொழிற்பெயர். மறப்பு - தொழிற்பெயர். சத்தி - வேல். இன்னு - தீயத; இது இன்னு என ஈறு தொகுத்தல் பெற்றது. இச்செய்யுளில் முக்கட்பகவன் முதலிய மூவரையும் வழிபடலால் இது மூவரையும் அங்கமாகவுடைய முதற்கடவுள் வணக்க மெனக் கொள்க. (க)

பந்தமில் லாத மனையின் வனப்பின்னா  
தந்தையில் லாத புதல்வ னழகின்னா  
வந்தண ரில்லிருந் தூணின்னா தாங்கின்னா  
மந்திரம் வாயா விடின்.

ப-ரை. பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் - வீட்டின், வனப்பு - அழகானது, இன்னு - துன்பந்தருவதாம்; தந்தை இல்லாத + தகப்பனில்லாத, புதல்வன் - புத்திரனது, அழகு - அழகானது, இன்னு - துன்பந்தருவதாம்; அந்தணர் இல் இருந்து - வேதியர் வீட்டிலிருந்து, ஊண் - (வேதியரல்லாதார்) உண்ணாதல், இன்னு - துன்பந்தருவதாம்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - ஆலோசனை, வாயாவிடின் - வாய்க்காதொழியின், இன்னு - (அசர்க்குத்) துன்பந்தருவதாம், எ-று.

க-ரை. சுற்றமில்லாத மனையினழகும், தந்தையில்லாத புதல்வனழகும், பார்ப்பார் வீட்டிற் பார்ப்பாரல்லாதா ரிருந்துண்ணு முணவும், மந்திராலோசனையில்லாத காரியமும் தீயவென்பதாம்.

வி-ரை. பந்தம் - கட்டு; அது இங்கு உறவினர்க்காயிற்று. உறவினரில்லாத மனைவாழ்க்கை எவ்வளவு அழகாயிருப்பினும் அது பயனற்றதென்பது தோன்ற'பந்த மில்லாத மனையின் வனப்பின்னா' என்றார். புதல்வன் - புதல்போற் கிளைப்பவன் என்பது பொருள். அந்தணர் - அழகிய தட்பமுடையார்; வேதத்தி னந்தத்தை யணவுவோர் எனினுமாம். மந்திரம்-சூழ்ச்சி (ஆலோசனை). ஊண் - முதனி திரிந்த தொழிற்பெயர். (2)

பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா  
வார்த்த மனைவி யடங்காமை நன்கின்னா  
பாத்தில் புடவை யுடையின்னா தாங்கின்னா  
காப்பாற்றா வேந்த னுலகு.

ப-ரை. பார்ப்பார் - வேதியரது, இல் - வீட்டில், கோழியும் நாயும் - கோழிகளும் நாய்களும், புகல் - நுழைதல், இன்னா - துன்பந்தருவதாம்; ஆர்த்த - (தாலி) கட்டின, மனைவி - மனையாள், அடங்காமை - (கணவனுக்கு) அடங்கா தொழுகுதல், நன்கு இன்னா - மிகவுந் துன்பந்தருவதாம்; பாத்து இல் - இணையில்லாத, புடவை - புடவையை, உடை-உடுத்தல், இன்னா - துன்பந்தருவதாம்; ஆங்கு-அவ்வாறே, காப்பாற்றா - காக்கமாட்டாத, வேந்தன் - அரசனது, உலகு - ஊர்கள், இன்னா - துன்பமுடையனவாம், ஏ-று.

க-ரை. பார்ப்பார் வீட்டிற் கோழியும் நாயும் புகுதலும், அடங்காத மனைவியை யொருவ னுடைத்தா யிருத்தலும், தனிப்புடவை யுடுத்தலும், காப்பாற்றாத அரசனாரி லிருத்தலும் தீயவென்பதாம்.

வி-ரை. ஆர்த்தல் - கட்டுதல். மனைவியென மேல் வருதலால் 'ஆர்த்தல்' என்பதற்குத் தாலிகட்டின எனப் பொருளுரைக்க லாயிற்று. அடங்காமை-எதிர்மறைத் தொழிற்பெயர். ஒற்றைப்புடவை

யுடுக்கலாகா தென்பதுதோன்ற, 'பாத்தில் புடவை யுடையின்னா' என்றார். உடை - தொழிற்பெயர். (௩)

கொடுங்கோன் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா  
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா  
கடுமொழியாளர் தொடர்பின்னா வின்னா  
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

பரை. கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்துகிற, மறம் - கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது குடையின்கீழ், வால்- தழ்வாழ்தலானது, இன்னா - துன்பமாம்; புணை இன்றி - தெப்பமில்லாமல், நெடு நீர் - பெருநீரை, நீந்துதல் - நீந்திக் கடத்தல், இன்னா - துன்பந் தருவதாம்; கடுமொழி ஆளர் - வன்சொல் வழங்குவோருடைய, தொடர்பு - நட்பு, இன்னா-துன்பந் தருவதாம்; உயிர்க்கு - உயிர்களுக்கு, தடுமாறிவாழ்தல் - தடுமாற்றமடைந்து வாழ்தலானது, இன்னா - துன்பந்தருவதாம், எ-று.

க-ரை. கொடுங்கோ லரசர்கீழ் வாழ்தலும், பெருவெள்ளத்தில் தெப்பமில்லாமல் நீந்துதலும், வன்சொல்லுடையாரது நட்பும், தடுமாறி வாழ்தலும் தீங்கென்பதாம்.

வி-ரை. கொடுங்கோல் கொடுங்கோல் எனக் குறுகிற்று. கொடுங்கோல் என்பதற்கு நீதிநெறி தவறின அரசாட்சி யென்பது பொருள். தொடர்பு - சம்பந்தம் எனினுமாம். தடுமாறுதல் - மனங்கலங்குதல். எக்காலத்துந் துன்பமே தருதலால் 'கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தலின்னா' என்றும், கைநீத்தினால் அபாயம் நேரிடுமாதலால், 'நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா' என்றும், அவமானத்துக் கேதுவாதலால், 'கடுமொழி யாளர் தொடர்பின்னா' என்றும், மனக்கலக்கத்தேயுமி வாழ்தல் உயிர்க்கின்பந்தராதலால் 'தடுமாறி வாழ்த லுயிர்க்கின்னா' என்றும் கூறினார். கடுமொழி-துன்பப்பயன் தரும்சொல்.

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா  
 கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா  
 திருவுடை யாரைச் செறலின்னா வின்னா  
 பெருவலியார்க் கின்னா செயல்.

ப-ரை. எருது இல் - எருதில்லாத, உழவர்க்கு - உழுதொழி  
 லாளர்க்கு, போகு ஈரம் - செவ்விகழியும் ஈரம், இன்னா - துன்பந்  
 தருவதாம்; கருவிகள் - (கையிற்பிடித்த) படைகளின் தொழில்கள்,  
 மாறி-மாறுபட்டு, புறங்கொடுத்தல்-(பகைவர்க்குப்) புறங்கொடுத்தல்-  
 இன்னா - துன்பந் தருவதாம்; திரு உடையாரை - செல்வமுடைய  
 வரை, செறல் -பகைத் துக்கொள்ளாதல், இன்னா-துன்பந் தருவதாம்;  
 பெரு வலியார்க்கு - பெருவலியை யுடையவர்க்கு, இன்னா செயல்-  
 துன்பந்செய்தல், இன்னா - துன்பந் தருவதாம், எ-று.

க-ரை. எருதில்லாத லுழவர் முதலியோர்க்குச் செவ்விகழியும்  
 ஈரமுதலியவும் தீயவென்பதாம்.

வி-ரை. எருது - உழுமாடு. உழவர்-உழுதொழில் செய்வோர்.  
 செவ்வி - பதம். கையிற்பிடித்த ஆயுதங்களால் அவ்வவற்றின்  
 தொழில்களைச் செய்வித்துப் பகைவரை வெல்லாது புறங்கொடுத்தல்  
 அரசர்க்குத் தீங்கு ஆதலால், 'கருவிகள் மாறிப் புறங்கொடுத்த  
 லின்னா' என்றார். திரு - செல்வம். செறல் - செறலினைத்தல். தம்  
 மின் வலியார்க்குத் தீங்கு செய்தால் அவர் அதற்குப் பதின்மடங்கு  
 தீங்கு செய்யவல்லராதலால் 'பெருவலியார்க் கின்னாசெயல் இன்னா'  
 என்றார். (6)

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா  
 புரைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா  
 முறையின்றி யானு மரசின்னா வின்னா  
 முறையின்றிச் செய்யும் வினை.

6

## இன்னு காற்பது மூலமும் உரையும்.

ப-ரை. சிறை இல் கரும்பினை - வேலியில்லாத கரும்பை, காத்து ஒம்பல்-காப்பாற்றுதல், இன்னு - துன்பந்தருவதாம்; புரை சேர்-துவாரங்கள் பொருந்திய, பழங்கூரை-பழைய கூரை வீட்டில், சேர்த்து ஒழுக்கல் - பொருந்தி வாழ்தல், இன்னு - துன்பந்தருவதாம்; முறை இன்றி ஆளும் - செங்கோல் முறைமையில்லாமல் ஆளுகிற, அரசு - அரசாட்சி, இன்னு - துன்பந் தருவதாம் ; மறை இன்றி - மந்திராலோசனை யில்லாமல், செய்யும் வினை - செய்யுங் காரியம்; இன்னு - துன்பந்தருவதாம், எ-று.

உ-ரை. வேலியில்லாத கரும்பைக் காப்பாற்றுதலும், ஒழுக்கல் வீட்டில் வாழ்தலும், முறைகெட ஆளு அரசாட்சியும், ஆலோசனையில்லாமற் செய்யுங்காரியமும் தீயவென்பதாம்.

வி-ரை. வேலியில்லாத கரும்பைக் காத்தலிற் பயனில்லை யாதலால் 'சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா' என்றும், ஒழுக்கல் வீட்டிலிருத்தல் எப்பொழுதும் அபாயத்துக் கேதுவாத லால், 'புரைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா' என்றும், முறைசெய்யாத அரசன் கெடுதல் திண்ணமாதலால் 'முறையின்றி யாளு மாசின்னா' என்றும், எண்ணாது செய்யும் வினை முட்டின்றி முடிவுபெறா தாதலால், 'மறையின்றிச் செய்யும் வினை இன்னா' என்றும் கூறினார். பயனின்றென்பதை வற்புறுத்தற்குக் காத்து என்றசமையாது ஒம்பல் என்றும் கூறினார். (சு)

அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா  
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா  
நீடும்பை யுடையார் கொடையின்னா லின்னா  
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.

ப-ரை. அற மனத்தார் - தருமசிக்தை யுள்ளவர்கள், கூறும் - சொல்லுகிற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும், இன்னு - துன்ப



தருவதாம் ; மற மனத்தார் - வீரத்தன்மையுள்ள நெஞ்சுடையவர், ஞாட்பில் - போரில், மடிந்து ஒழுகல் - சோம்பியிருத்தல், இன்னு - துன்பந்தருவதாகும் ; இடும்பை உடையார் - (வறுமையால்) துன்புறுவோர் செய்யும், கொடை-வண்மை, இன்னு-துன்பத் தருவதாம் ; கொடும்பாடு உடையார் - கொடும்பாடுடையவரது, வாய்ச்சொல் - வாய்ச்சொற்களும், இன்னு - துன்பத் தருவனவாம், எ-று.

க-ரை. தருமசிந்தை யுள்ளவர்கள் சொல்லுங் கடுஞ்சொல்லும், வீரர் போர்முகத்தில் சோம்பியிருத்தலும், வறியர் கொடையும், நடுவுநிலைமையிலாதவரது சொல்லும் தீயவென்பதாம்.

வி-ரை. தருமசிந்தை யுள்ளவர் வாயிற் கடுமொழி யுண்டாதல் தீதாதலால் 'அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா' என்றும், வீரர் போர்முகத்தில் சோம்பியிருத்தல் தீதாதலால், 'மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா' என்றும், வறிஞர் கொடையுடைமை விரும்பின் அது முற்றறாதாதலால், 'இடும்பையுடையார் கொடையின்னா' என்றும், கொடியாரது சொல் துன்பந்தருவ தாதலால், 'கொடும் பாடுடையார் வாய்ச் சொல் இன்னா' என்றும் கூறினார். கடுமொழி - நஞ்சுபோலுஞ் சொல் எனினுமாம். ஞாட்பு - போர்க்களம். மடிதல் - சோம்பியிருத்தல். கொடை-தொழிற்பெயர்; கொடும்பாடு - ஒரு சொல்லாய் கொடுமையெனப் பொருள்பட்டு நின்றது. கொடுமை - நடுவுநிலைமையின்மை. இது,

“தேமென்கிளவி தன்பங்கத் திறையுறை தில்லையன்னீர்  
பூமென்றழையுமம்போ துங்கொள்ளீர் தமியேன்புலம்ப  
வாமென்றருங்கொடும்பாடுகள் செய்து துங்கண் மலராங்  
காமன்கணைகொண்டலைகொள்ளவோமுற்றக்கற்றதுவே”

என்னுந் திருக்கோவைச் செய்யுளானும் அதனுரையானும் இனிது விளங்கும் அவரதுவாய் நன்மொழியின் றறிப்பாதென்ப துணர்ந்த தஞ்சு-வாய்ச்சொல் என மிகைபடக் கூறினார்.

௪

இன்னு நார்பது மூலமும் உரையும்.

ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா  
நாற்ற மிலாத மலரி னழகின்னா  
தேற்ற மிலாதான் றுணிபின்னா வாங்கின்னா  
மாற்ற மறியா னுரை.

ப-றா. ஆற்றல் இலாதான் - (பகைவரை வெல்லும்) வலியில்லாதவன், பிடித்த படை - கையிற் பிடித்த ஆயுதமானது, இன்னா - துன்பந் தருவதாம்; நாற்றம் இல்லாத - மணமில்லாத, மலரின் - பூவினது, அழகு - அழகானது, இன்னா - துன்பந்தருவதாம்; தேற்றம் இலாதான் - தெளிவில்லாதவன், துணிபு - ஒருகாரியஞ் செய்யத் துணிதல், இன்னா - துன்பந் தருவதாம்; ஆங்கு - அவ்வாறே, மாற்றம் மறியான் - பேச அறியாதவனது, உரை - சொல்லானது, இன்னா - துன்பந்தருவதாம், எ-று.

க-ரை. வலியில்லாதவன் பிடித்த ஆயுதமும், மணமில்லாத மலரினழகும், தெளிவில்லாதவனது காரியத்துணியும், சொல்லவறியாதவனது சொல்லும் தீயவென்பதாம்.

வி-றா. வலியில்லாதவன் பிடித்த ஆயுதம் பயன்படாததால் 'ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா' என்றும், மணமற்ற மலரை யொருவரும் விரும்பாாததால் 'நாற்ற மிலாதமலரி னழகின்னா' என்றும், மணத்தெளிவில்லாதான் ஒரு காரியத்தைத் துணிந்து செய்யத் தொடங்குதல் தீங்காததால் 'தேற்ற மிலாதான் றுணிபின்னா' என்றும், எதிரியின் சொற்பொருள் அறியாதவன் சொல் தீமைபுலக்குமாதலால் 'மாற்ற மறியா னுரையின்னா' என்றும் உறினார். படை-தொழிலாளர்பெயர், படுத்தற்றொழிலையுடையது; படுத்தல்-சொல்லுதல். நாற்றம்-இங்கு நலநாற்றத்தைக் குறித்தது. தேற்றம் - தொழித்தல்; துணிபு - நிச்சயித்தல். மாற்றம்-சொல்; இது சொற்பொருளை நினைந்து நின்று.

பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னொ  
 நகையாய நண்பினார் நாரின்மை யின்னொ  
 விகலி நெழுந்தவ ரோட்டின்னொ வின்னொ  
 நயமின் மனத்தவர் நட்பு.

ப - ரை. பகல்போலும் நெஞ்சத்தார் - சூரியன்போன்ற மனத்  
 தையுடையவர், பண்பு இன்மை-நற்குணமில்லா திருத்தல், இன்னொ -  
 துன்பந்தருவதாம்; நகை ஆய நண்பினார்-நகைத்தற்குரிய நண்பரது,  
 நார் இன்மை - அன்பில்லாமை, இன்னொ - துன்பத் தருவதாம்; இக  
 லின் எழுந்தவர் - போர்செய்ய வெழுந்தவர், ஒட்டு-புறங்காட்டியோடு  
 தல், இன்னொ - துன்பத் தருவதாம்; நயம் இல் மனத்தவர் - விருப்ப  
 மில்லாத மனத்தை யுடையவரது, நட்பு - நட்பானது, இன்னொ-துன்  
 பத்தருவதாம், எ - று.

க - ரை. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மையும், நகையா  
 ய நண்புடையாரது அன்பின்மையும், போர்க்கெழுந்தவர் ஒழித  
 லும், நீதியில்லாதவரது நட்பும் தீயவென்பதாம்.

வி - ரை. களங்கமற்ற மனத்தை யுடையவர் நற்குணமாறுதல்  
 தீமையாதலால் 'பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னொ'  
 என்றும், அன்பிலார் செய்யும் நகை நட்புத்தீமை பயத்தலால் 'நகை  
 யாய நட்பினார் நாரின்மை யின்னொ' என்றும், போர்க்கென் நெழுந்த  
 வர் முதுகுகொடுத்தோடுதல் அவமானமாதலால் 'இகலி நெழுந்  
 தவ ரோட்டின்னொ' என்றும், விருப்பமில்லாத மனத்தாரது நட்புத்  
 தன்படிகே தருவதால் 'நயமில் மனத்தவர் நட்பு தின்னொ' என்றும்  
 கூறினார். ஒட்டு - தொழிற்பெயர்; ஒழிதல். புகல் - துகத்தின் நடுவா  
 ணியெனினுமாம்; இது ஒருபாற் கோடாமையுடைய நவீனநீமை  
 யைக் குறிக்கும்.

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா  
வள்ளல்களின்மை பரிசிலர்க்கு முன்னின்னா  
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா  
பண்ணில் புரவி பரிப்பு.

ப - ரை. கள் இல்லா - கள் இல்லாத, மூதூர்-பழையவர்கள், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு இன்னா-மிகவும் துன்பத்தருவதாம்; வள்ளல்கள் இன்மை - வள்ளல்களில்லாதிருத்தல், பரிசிலர்க்கு - இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பத் தருவதாம்; வண்மை யிலாளர் - கொடையில்லாதாருடைய, வனப்பு-அழகானது, இன்னா - துன்பத் தருவதாகும்; ஆங்கு - அவ்வாறே, பண்ணில் - கல்லணியில்லாத, புரவி - குதிரையானது, பரிப்பு - தாங்குதல், இன்னா - துன்பத்தருவதாம், எ - று.

க - ரை. களிகட்குக் கள்ளில்லாத ஆரும், பரிசிலர்க்கு வள்ளல்களில்லாமையும், கொடையில்லாதவரழகும், பண்ணில்லாத குதிரையின் செலவும் தீயவென்பதாம்.

வி - ரை. களி - கள்ளுண்டுகளிப்பவன்; இவனுக்குக் கள்ளிலா ஆர்தீதாதலால் 'கள்ளிலா மூதூர் களிகட்கு நன்கின்னா' என்றும், கொடுப்பவரின்மை வறியர்க்குத் தீதாதலால் 'வள்ளல்களின்மை பரிசிலர்க்கு முன்னின்னா' என்றும், ஈகையிலாதவரது அழகு பயனுடைத்தன் றாதலால் 'வண்மை யிலாளர் வனப்பின்னா' என்றும், கல்லணியில்லாத குதிரை ஒருவனைத் தாங்குதல் முடியாதாதலால் 'பண்ணில் புரவி பரிப்பு இன்னா' என்றும் கூறினார். வள்ளல் - வரையாது கொடுப்பான். பரிசிலர் - யாசகர். கல்லணை - குதிரைமேற்றவிகு. பரிப்பு - தொழிற்பெயர். (50)

பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா  
விருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா

வருளில்லார் தங்கட் செலவின்து வின்து  
பொருளில்லார் வண்மை புரிவு.

பி-ரை. பொருள் உணர்வார் - பொருளறிவோர், இல் வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல்-பாட்டுப்பாடுதல், இன்னொ - இருள் கூர் - இருள்மிகுந்த, சிறு நெறி - சிறுவழியில், தனி போக்கு - தனியே போகுதல், இன்னொ - அருள் இல்லார்கண் - அன்பில்லாதவரிடத்தில், செலவு - செல்லுதல், இன்னொ - பொருள் இல்லார் - பொருளில்லாதவர், வண்மை புரிவு - கொடைத்தொழிலை விரும்புதல், இன்னொ - எ-று.

சு-ரை. பொருளறிவா ரில்லாதவிடத்தில் பாட்டுரைத்தலும், இருள் மிகுந்த சிறுவழியில் தனியே செல்லுதலும், இரக்கமில்லாத வரிடத்து ஒன்றைப் பெறவிரும்பிச் செல்லுதலும், பொருளில்லாத வர் கெடையை விரும்புதலும் தீயவென்பதாம்

வி-ரை. பொருளறிவா ரில்லாதவிடத்து ஒருவன் தான்பாடின பாட்டைச் சொல்லுதல் பயன்படாதாதலால் 'பொருளுணர்வா ரில் வழிப்பாட்டுரைத்த வின்து' என்றும், இருண்ட சிறுவழியில் ஒருவன் தனியேபோதல் அவனுக்குத் தீமைபயக்குமாதலால், 'இருள்கூர் சிறு நெறிதான் றனிப்போக் கின்து' என்றும், அன்பில்லாரிடத்திற்குச் சென்றால் அவர் அவமதித்தலால் மாணக் கேடுண்டா மாதலால், 'அருளிலார் தங்கட் செலவின்து' என்றும், பொருளிலாதவன் ஈகை பைபுவிரும்புதல் இன்பத்தராதலால், 'பொருளிலார் வண்மை புரிவு இன்து' என்றும் = நினார். பாட்டு-கவி. கூர் தல்-மிகுதல். சிறுநெறி- நெருக்கமானவழி. போக்கு - தொழிற்பெயர் தங்கண் என்பதில் கண் எழுநூறுபு இடப்பொருட்டு. செலவு, புரிவு என்பன தொழிற்பெயர்கள்.

உடம்பா டிலாத மனைவிதோ ளின்னா  
 விடனில் சிறியாரோ டியாத்தநண் பின்னா  
 விடங்களி யாளர் தொடர்பின்னா வின்னா  
 கடனுடையார் காணப் புகல்.

ப - னா. உடம்பாடி இலாத - தன்னோடு பொருத்தமில்லாத, மனைவி - மனையாளது, தோள் - தோள்சேர்தல், இன்னா—; இடன் இல் - மனதில் விரிந்த இடமில்லாத, சிறியாரோடு - சிறியவரோடு, யாத்த நண்பு - பிணித்த நட்பானது, இன்னா—; விடம்-விடம்போன்ற, களியாளர் - கள்ளுண்டு களிப்பவரோடு, தொடர்பு - தொடர்ச்சியுடைத்தாதல், இன்னா—; கடன் உடையார்-கடன் கொடுத்தவர், காண-பார்க்கும்படி, புகல்-(அவர்க்கெதிரே) செல்லுதல், இன்னா—, எ - று.

க - னா. உடம்பாடில்லாத மனைவியைச் சேர்தலும், சிறுநெஞ்சரோடு நட்பும், களியரோடு சம்பந்தமும், கடன்கொடுத்தவர் கண்ணுக்கெதிரே செல்லுதலும் தீயவென்பதாம்.

வி - னா. மனவொற்றுமையில்லாத மனையாளைச் சேர்தலில் இன்பமில்லையாதலால் 'உடம்பாடிலாத மனைவிதோ ளின்னா' என்றும், சிறுமனத்தர் நட்புத் துன்பந்தருத லொருதலையாதலால் 'இடனில் சிறியாரோ டியாத்த நண்பின்னா' என்றும், களிகள் தொடர்பு தீமை பயக்குமென்ப துண்மையாதலால் 'விடங்களியாளர் தொடர்பின்னா' என்றும், கடன் றந்தவர்க் கெதிரே சென்றால் அவர் கடன் கொடுத்த பொருளைக்கேட்பதனால் துன்பம் விளையுமென்பதுபற்றி 'கடனுடையார் காணப் புகல் இன்னா' என்றும் கூறினார். உடம்பாடி - உடம்புடைய. மனைவியைப் புணர்தல் என்றானு மனைவிதோள் என்றது இடக்கூடக்கல்; இது தகுதி வழக்கு மூன்றனுள்ளொன்று இது,

“நலக்குரியார் யாரொளி னாமரீர்வைப்பிற்  
பிறர்க்குரியா டோடோயாதார்”

“தாம்வீழ்வார்மென்றோட் டியிலினினிதுகொல்  
தாமரைக்கண்ணாணுலகு”

“தலைம்பாரிப்பார் தோயார்தகைசெருக்கிப்  
புன்னலம் பாரிப்பார்தோள்”

“நிறைநெஞ்சமில்லவர் தோய்வர்பிறநெஞ்சிற்  
பேணிப்புணர்பவர்தோள்”.

“மெல்லியாடோள்சேர்”.

என்றற்றொடக்கத் தானறோர் செய்யுட்களா வினிது வினங்கு  
தல் காண்க. இடன் இடம் என்பதன் போலி. (கஉ.)

தலைதண்ட மாசுச் சுரம் போதலின்னா  
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா  
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா  
முலையில்லாள் பெண்மை விழைவு.

ப-ரை. தலை தண்டம் ஆக-சிரச்சேதமாகும்படி, சுரம்போதல்-  
பாலேநிலத்திற்செல்லுதல், இன்னா—; வலை சுமந் து-வலையைச்சுமந்து,  
உண்பான்-(அதனால்) உண்டுஉயிர்வாழ்வோனது, பெருமிதம்-செருக்  
கானது, இன்னா—; புலை உள்ளி வாழ்தல் - புலாலுணவை விரும்பி  
வாழ்தல், உயிர்க்கு-எல்லாவுயிர்களுக்கும், இன்னா—; முலை இல்லாள்-  
முலையில்லாதவளாகிய ஒருமாத, பெண்மை - பெண்தன்மையை,  
விழைவு - விரும்புதல், இன்னா—, ஏ - று.

க-ரை. தலையிழக்கச் சுரத்திற் செல்லுதலும், வலைசுமந்து சீவ  
நஞ்செய்யவீனது பெருமிதமும், புலையை நினத்து வாழ்தலும், முலை  
யில்லாதவள் பெண்தன்மையை விரும்புதலும் தீயவென்பதாம். 1,

வி-ரை. மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலைவழி யேகல் தலையிழத்தற் கேதுவாதலால் 'தலைதண்டமாகச் சுரம்போதலின்னா' என்றும், இழிதொழிலாகிய வலைசுமத்தல் செய்வோன் செருக்குதல் அவனுக்குப் பிறரால் நகைக்கப்பட்டுத் தீமை தருதலால் 'வலைசுமநுண்பான் பெருமிதமின்னா' என்றும், புலாலுணவு உடம்பு பருக்கைக் கேதுவாயினும் பாவமாய் உயிர்க்குத் தீமை பயத்தலால் 'புலையுள்ளி வாழ்தலுயிர்க்கின்னா' என்றும், தனமில்லா மாது தன்பெண்மைக்கனமடையாளாதலால் 'மூலையிலாள் பெண்மை விழைவின்னா' என்றும், கூறினார். புலாலுணவு உடம்பு பெருக்கைக் கேதுவென்பது,

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிதூ னுண்பான்  
எங்ஙன மாளு மருள்.”

என்பதனாலும், தனமில்லா மாது பெண்மைக் கனமடையாளென்பது,

“கல்லாதான் சொற்கா முறுதன் மூலையிரண்டும்  
இல்லாதாள் பெண்காமுற் நற்று.”

என்பதனாலும் உணர்க.

(கூட)

மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தலின்னா  
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா  
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா  
பிணியன்றார் வாழு மனை.

ப - ரை. மணி இல்லா - மணியை யணியாத, குஞ்சரம்-யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - மேற்கொண்டு செலுத்தல், இன்னா—, துணிவு இல்லார்-துணிவில்லாதவர்கள், சொல்லும்-சொல்லுகிற, தறுகண்மை - வீரவார்த்தைகள், இன்னா—, பணியாத மன்னர் - (முன்னே) வுணங்காத மன்னரது, பணிவு - வணக்கமானது,



இன்னொரு—; பிணி அன்றார் - பிணிபோன்ற மனைவியர், வாழும்-வாழ்  
கின்ற, மனை - வீடானது, இன்னொரு—, எ - று.

க - ரை. மணியில்லாத யானை யேறுதலும், துணிவில்லாதவன்  
சொல்லும் வீரவார்த்தைகளும், பணியாத வேந்தர் பணிதலும், பிணி  
போலு மனைவியர் வாழும் வீடும் தீயவென்பதாம்.

வி - ரை. அரசன் தன் வருகையை முன்னே யறிவிக்குங் குறி  
யாகிய மணியணியாத யானை யேறிவருதல் அழகன்றாதலால் 'மணி  
யிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னொ' என்றும், துணிவில்லாதவன்  
சொல்லும் வீரச்சொற்களாற் பயனிலவாதலால் 'துணிவில்லார்  
சொல்லுந் தறுகணமை யின்னொ' என்றும், முன்பொருகாலமும் வண  
ங்காத மன்னர் வணங்குதல் தீமைகுறித்தாதலால் 'பணியாத மன்  
னர் பணிவின்னொ' என்றும், கணவனது வழிபாட்டின் மனமில்லாத  
மனைவியர்வாழு மனையிலிருத்தல் தன்பமே யாதலால் 'பிணியன்  
னார் வாழு மனை யின்னொ' என்றும் கூறினார். மணி-இருபக்கத்திலும்  
அசைந தொலித்துக்கொண்டு வரும்படி யானைக்குக் கட்டுமணி.

“வைந்துதிபொருத வடுவாழ்வரிதுதல்  
வாடாமாலையோடையொடுதயல்வரப்  
படுமணியிரட்டு மருங்கிற்கடுடைக்  
கூற்றத்தன்னமாற்றரு மொயம்பிற்  
கால்கிளர்ந்தன்னவேழம்”.

என்ற மேலோர் வாகுகினாலும் யானையானது தெய்வத்தையேனும்  
அரசனையேனும் தாங்கிசெல்லும்போது இருமருங்கு மசை யொலி  
மணி யணிந்தே வருத லழகென்பது விளங்கும். பணியாத மன்னர்  
பணிவின்னொ என்றது,

“தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்றார்  
அழுதகண்ணீரு மனைத்து”.

என்றதைக் கருதிப்போலும்.

வணரொளியைப் பாலார் வஞ்சித்த லின்னொ  
 துணர் தூங்கு மாவின் படுபழ மின்னொ  
 புணர் பாவை யன்றார் பிரிவினனொ வினனொ  
 யுணர்வா ருணராக் கடை.

ப - ஐ. வணர்-குழற்சியையும், ஒளி-ஒளியையுமுடைய, ஐம்  
 பாலார் - கூந்தலையுடைய மாதர், வஞ்சித்தல் - தம்கணவரை வஞ்ச  
 சனை செய்தல், இன்னொ—; துணர் - கொத்தாக, தூங்கும்-தொங்கு  
 கிற, மாவின் - மாமரத்தினின்று, படு - விழுகின்ற, பழம் - கனியா  
 னது, இன்னொ—; புணர்-தம்மைப்புணர்ந்த, பாவை அன்றார்-பாவை  
 போல்வாராகிய மாதரது, பிரிவு - பிரிவானது, இன்னொ—, உணர்  
 வார் - அறியுந்தன்மையர், உணராக்கடை-அறியாராகிய விடத்தில்,  
 இன்னொ—, எ - று.

க - ஐ. மாதர் கணவரை வஞ்சித்தலும், விழுந்த மாங்களி  
 யும், மாதரது பிரிவும், அறிபவர் அறியாமையும் தீயவென்பதாம்.

வி - ஐ. மாதர் தம் கணவரைப் பேணுது வஞ்சிப்பாராயின்  
 அதுபோலும் துன்பம் அக்கணவர்க்கு வேறொன்றில்லை யாதலால்  
 'வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னொ' என்றும், சிக்கம் முத  
 லியவற்றா லிறக்கப்பட்ட மாங்களி சிறந்தாற்போலக் கனிந்து  
 தானே நிலத்தில் விழுந்த கனி சிறவாமைபற்றி, 'துணர் தூங்கு  
 மாவின் படுபழ மின்னொ' என்றும், தாம் மணம்புணர்ந்த பாவைபோ  
 லுட்குடையவாராகிய மாதரை ஆடவர் பிரிதல் துன்பத்துக் கேழுவா  
 தலால் 'புணர்பாவை யன்றார் பிரிவினனொ' என்றும், சொல்வதன்  
 முன்பே குறிப்பினால் உட்கருத் தறியுந்தன்மையர் சொல்லியும் அறி  
 யாராயின், அது துன்பத் தருதல்பற்றி 'உணர்வா ருணராக்கடை  
 யின்னொ' என்றும் கூறினார். வணர் - நெரிவு. ஐம்பால்-ஐந்து பகுப்பி  
 னையுடைய கூந்தல். ஐந்து பகுப்பாவன:-குழல், கொண்டை, சுருள்,  
 பனிச்சை, முடி, உன்பன. இவற்றுள், மயிரைச் சுருட்டி முடித்தல்

குழல் என்றும், பக்கத்தின் முடித்தல் கொண்டையென்றும், பின்னே செருகல் சுருள் என்றும், பின்னி விடுதல் பனிசசையென்றும், உச்சியிற் சேர்த்து முடித்தல் முடியென்றும் சொல்லப்படும். (கடு)

புல்லார் புரவி மணியின்றி யூர்வினொ  
கல்லா ருரைக்குங் கருமப் பொருளினொ  
வில்லாதார் நல்ல விருப்பினொ வாங்கினொ  
பல்லாரு ணணப் படல்.

ப-ரை. புல் ஆர்-புல்லையுண்ணுகிற, புரவி-குதிரையை, மணி இன்றி-மணியில்லாமல், ஊர்வு-ஏறுதல், இனொ—; கல்லார் உரைக்கும் - கல்வி கல்லாதவர் சொல்லுகிற, கருமப்பொருள் - காரியப்பயன், இனொ—; இல்லாதார்-பொருளில்லாதவர், நல்ல - நல்லவையாகிய தருமங்களை, விருப்பு - விரும்புதல், இனொ—; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இனொ—, எ - று.

க-ரை. மணியில்லாத குதிரையி லேறுதலும், கல்லாதார் சொல்லுங் காரியமும், வறியவன் நல்லவற்றை விரும்புதலும், பலராலும் நாணப்படுதலும் தீயவென்பதாம்.

வி-ரை. மணியின்றி யேறுகுதிரைக் கழகில்லை யாதலால் 'புல்லார் புரவி மணியின்றி யூர்வினொ' என்றும், கல்லாதார் அறிவின்மையாற் சொல்லுங் காரியங்கள் உறுதியைத்தராதலால் 'கல்லாதார் சொல்லுங் கருமப்பொருளினொ' என்றும், உயர்ந்தபொருள்களைப் பொருளில்லாதவர் விரும்பின் அவை கிடையாமையாலுண்டாந்துன்ப மதிமாதலால் 'இல்லாதார் நல்லவிருப்பினொ' என்றும், பலர்க்கெதிரில் அவமானமடைந்து நாணுதல் மிகவுந் துன்பத்தருவாதலால் 'பல்லாருணணப் படல் இனொ' என்றும் கூறினார். மணி-

கிங்கிணி. ஊர்வு - தொழிற்பெயர். நல்ல என்பதற்கு நல்லவற்றைச் செய்ய விரும்புதல் எனினுமாம். (கக)

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா  
நண்ணுப் பகைவர் புணர்ச்சி நனியின்னா  
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா  
வெண்ணிலான் செய்யுங் கணக்கு.

ப-ரை. உண்ணாது வைக்கும் - தான் நுகராமல் வைக்கிற, பெரும்பொருள் - பெரும்பொருளை, வைப்பு-(புதைத்து) வைத்தல், இன்னா—; நண்ணு - மனம் பொருந்தாத, பகைவர் - பகைவரை, புணர்ச்சி - நட்பு, நனி - மிகவும், இன்னா—; கண் இல் ஒருவன் - கண்ணில்லாதவொருவனது, வனப்பு-அழகானது, இன்னா—; ஆங்கு-அவ்வாறே, எண் இல்லான்-ஆலோசனையில்லாதவன், செய்யும் கணக்கு-ஒருகாரியஞ்செய்ய எண்ணும் எண்ணங்கள், இன்னா—, எ-று.

க-ரை. உண்ணாமல் புதைத்துவைக்கும் பொருளும், மனப் பொருத்த மில்லாத பகைவரைச் சேர்தலும், கண்ணில்லாதவனது அழகும், ஆலோசனையில்லாதவன் ஒருகாரியஞ்செய்ய எண்ணுதலும் தீயவென்பதாம்.

வி-ரை. தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் 'உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா' என்றும், பகைவருறவு தீங்கு பயத்தலால் 'நண்ணுப் பகைவர் புணர்ச்சி நனியின்னா' என்றும், குருடனழகு தனக்கும் பிறர்க்கும் இன்பந் தராமையால் 'கண்ணிலொருவன் வனப்பின்னா' என்றும், ஆலோசனையில்லாதவன் செய்யுங் காரியம் பழுதுபடு மாதலால் 'எண்ணிலான் செய்யுங் கணக்கு இன்னா' என்றும் கூறினார். வைப்பு - தொழிற்பெயர். (கஎ)

ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா  
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா

நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னொ வாங்கின்னொ  
வீன்றானே யோம்பா விடல்.

ப-ரை. ஆன்று - (கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களால்) சீறை  
ந்து, அவிந்த - மனமடங்கப்பெற்ற, சான்றோருள் - பெரியோர்  
நடுவே, பேதை புகல் - அறிவிலானொருவன் பிரவேசித்தல், இன்  
னொ—; மான்று - மயங்கி, இருண்ட போழ்தில் - இருண்ட காலத்  
தில், வழங்கல் - சஞ்சரித்தல், பெரிது இன்னொ - மிகவும் துன்பந  
தருவதாம்; நோன்று - பொறுத்து, அவிந்து வாழாதார்-மனமடங்கி  
வாழாதவர், நோன்பு - நோற்றல், இன்னொ—; ஆங்கு - அவ்வாறே,  
ஈன்றானே - பெற்ற தாயை, ஒம்பாது விடல்-காப்பாற்றாமற் கைவிடு  
தல், இன்னொ—, எ - று.

க-ரை. பெரியோர் நடுவே பேதை புகுதலும், இருட்காலத்தில்  
சஞ்சரித்தலும், பொறுமை யில்லாதவரது நோன்பும், பெற்றதாயை  
க்காப்பாற்றாது விடுதலும் தீயவென்பதாம்.

வி-ரை. சான்றோர் நடுவில் அறிவிலியொருவன் புகுதல் இரு  
திறத்தார்க்குந்துன்பந்தருதலால் 'ஆன்றவிந்தசான்றோருட் பேதை  
புகலின்னொ' என்றும் சந்தயாகாலத் திருளிற் சஞ்சரித்தல் துன்பத்  
துக் கேதுவாதலால் 'மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரி  
தின்னொ' என்றும், பொறுமை யில்லாதவரது நோன்பு பலியாதாத  
லால் 'நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னொ' என்றும், பெற்ற  
தாயைக் காப்பாற்றாமையோலப் பெரும்பாவம் வேறென்றின்மை  
யான் 'ஈன்றானே யோம்பாவிடல் இன்னொ' என்றும் கூறினார். ஆன்ற  
விந்த சான்றோருட் பேதைபுக லின்னொ என்றதற்குதாரணம்:—

திருக்குறள்:

“கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றூற் சான்றோர்  
குழாத்துட் பேதை புகல்”.

மான்று என்பதற்குப்பகுதி மால். பசுலினிறுதியும் இரவின் முதலுமயங்குங் காலமாகிய சூத்யாகாலத்தை 'மான்றிருண்டபோழ்து' என்றார். நோன்று என்பதற்குப் பகுதி நோல். நோன்பு - தவம். (கஅ)

உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா  
மறனுடை யானுடையான் மார்பார்த்த லின்னா  
சுரமரிய கானஞ் செலலின்னா வின்னா  
மனவறி யாளர் தொடர்பு.

ப-ரை. உரன் உடையான் - அறிவுடையவன், உள்ளம் மடிந் திருத்தல் - மனமடிந்திருத்தல், இன்னா—; மறன் உடை - வீரத் தன்மையுடைய, ஆள் உடையான் - ஆட்களை யுடையவன், மார்பு ஆர்த்தல் - மார்பைத்தட்டுதல், இன்னா—; சுரம் - சுரமாகிய, அரிய - செல்லுதற்கரிய, கானம் - காட்டில், செலவு - போதல், இன்னா—; மனம் வறியாளர் - மனவறுமை யுள்ளவரது, தொடர்பு - தொடர்ச்சியானது, இன்னா—, எ - று.

க-ரை. அறிவுடையவன் மனமடிந்திருத்தலும், வீரரை யுடையவன் மார்பைத் தட்டுதலும், சுரத்திற் செல்லுதலும், மனத்திரு ப்தி யில்லாதவரது நட்பும் தீயவென்பதாம்.

வி-ரை. அறிவுடையவன் அறிவிலான்போல மனமடிந்திருத் தல் தகாதாதலால் 'உரனுடையா னுள்ள மடிந்திருத்தலின்னா' என்றும், வீரரைத் தன்வசத்தி லுடையவன் அவர்களைக் கொண்டே எல்லா வெற்றிகளு மடையலாயிருக்க, தான் மார்தட்டுதல் மிகையாதலால் 'மறனுடை யானுடையான் மார்பார்த்த லின்னா' என்றும், சுரத்திற் செல்லுதல் யாவர்க்குங் துன்பமே யாதலால் 'சுரமரிய கானஞ் செலலின்னா' என்றும், மனத்திருப்தி யில்லாதவர் தொடர்பால் ஒருகாலமும் இன்பமில்லையாதலால் 'மனவறியாளர் தொடர்பு

இன்னு' என்றும் கூறினார். உரம்-அறிவு; அது உரன்எனப் போலி யாயிற்று. (கக)

சூலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா  
நிலத்திட்ட நல்வித்து நாளுமை யின்னா  
நலத்தகையார் நாணுமை யின்னாவாங் கின்னா  
கலத்தல் சூலமில் வழி.

ப-ரை. சூலத்து பிறந்தவன் - நற்கூலத்திற் பிறந்தவன், கல் லாமை-கல்வி கல்லாதிருத்தல், இன்னா—; நிலத்து இட்ட - நிலத் தில் வித்தின, நல் வித்து - நல்ல வித்தானது, நாளுமை - முனையா தொழிதல், இன்னா—; நலத்தகையார் - நல்ல அழகினை யுடைய வராகிய மாதர், நாணுமை - நாணுதொழுகுதல், இன்னா—; ஆங்கு அவ்வாறே, சூலம் இவ்வழி கலத்தல் - சூலமில்லாத வழியிற் சேர் தல், இன்னா—; எ - று.

க-ரை. நற்கூலத்தில் பிறந்தவன், கல்லாதிருத்தலும், நல்ல நிலத்தில் விதைத்தவிதை முனையாமையும், அழகிய மாதர் நாண் மின்றி யொழுகுதலும், சூலமில்லாத வழியிற் கலத்தலும் தீயவென் பதாம்.

வி-ரை. நற்கூலத்திற் பிறந்தவன் கல்வி கல்லாதிருத்தல் துன்பத்துக்கே துவாதலால் 'சூலத்துப்பிறந்தவன் கல்லாமையின்னா' என்றும், மண்ணிலிட்டவித்து முனையாதாயின் அதை யிட்டவனுக் குப் பெருந்துன்பந் தருமாதலால் 'நிலத்திட்ட நல்வித்து நாளுமை யின்னா' என்றும், நாணுதற்குரிய நற்கூணமுடையார் நாணராயின் அது துன்பத்துக் கே துவாமாதலால் 'நலத்தகையார் நாணுமை யின்னா' என்றும், முன்பின் கலவாத சந்ததியிற்கலத்தல் துன்பத்துக் கே துவாதலால் 'கலத்தல் சூலமில்வழி யின்னா' என்றும் கூறினார். கல்லாமையின்னா என மேல்வருதலால், சூலம் நற்கூலத்தைக் குறித்

தது. நாறாமை நாணாமை எதிர்மறைத் தொழிற்பெயர்கள். நாறு  
தல்-முளைத்தல். வழி - சந்ததி. (உ0)

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா  
வீரமி லாளர் கடுமொழிக் கூற்றின்னா  
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா  
மூரி யெருத்தா லுழவு.

ப - ரை. மாரி நாள் - மழைகாலத்தில், கூவும் - கூவுகிற, குயி  
லின் குரல் - குயிற்குரலானது, இன்னா—; ஈரம் இல்லாளர் - அன்  
பில்லாதவரது, கடுமொழிகூற்று - வன்சொற்பகுதியானது, இன்  
னா—; மாரி-மழையானது, வளம் குன்றின்-தான்பெய்தலாகிய வளங்  
குறையுமாயின், ஊர்க்கு-உலகத்திலுள்ளார்க்கு, இன்னா—; ஆங்கு -  
அவ்வாறே, மூரி எருத்தால் - முதிர்ந்த எருதைக்கொண்டு, உழவு -  
உழுதல், இன்னா—, எ-று.

க-ரை. மழைநாளில் கூவும் குயிற்குாலும், அன்பில்லாதவர்  
கூறும் கடுஞ்சொல்லும், ஊர்க்குமழைபெய்யாதிருத்தலும், கிழமாட்  
டைக் கட்டி யுழுதலும் தீயவென்பதாம்.

வி-ரை. குயிற்குரல்வெயிற்காலத்தன்றி மழைகாலத்தில் இன்  
பந்தராதலால் 'மாரிநாட் கூவுங் குயிலின் குரல் இன்னா' என்  
றும், அன்பில்லாதவர் சொல்லும் வன்சொல் துன்பந் தருவாதலால்  
'ஈரமிலாளர் கடுமொழிக் கூற்றின்னா' என்றும், மழைபெய்யாதாயின்  
உலகத்துக் கின்பமென்பது சிறிதுமில்லை யாதலால் 'மாரிவளம்  
பொய்ப்பினூர்க் கின்னா' என்றும், கிழமாட்டைக் கொண்டிழுதலால்  
மிகுபயன் தராமையால் 'மூரியெருத்தா லுழவு இன்னா' என்றும்  
கூறினார். (உக)

ஈத்த வகையா லுவவாதார்க் கீப்பின்னா  
பாத்துண வில்லா ருழைச்சென் றுணவின்னா



மூத்த விடத்துப் பிணியின்னொ வாங்கின்னொ  
வோத்திலாப் பார்ப்பா னுரை.

ப-ரை. ஈத்தவகையால் - கொடுத்தவளவைக்கொண்டு, உவ்வா  
தார்க்கு - சந்தோஷிக்காதவர்க்கு, ஈப்பு - கொடுத்தல், இன்னொ—;  
பாத்து - பகிர்த்து, உணவு - உண்ணுதல், இல்லார் உழை - இல்லா  
தவரிடத்து, சென்று - போய், உணவு - உண்ணுதல், இன்னொ—;  
மூத்த இடத்து - வயதுமுதிர்ந்தகாலத்தில், பிணி-நோயுண்டாதல்,  
இன்னொ—; ஆங்கு - அவ்வாறே, ஒத்து இல்லா - வேதாத்தியயநமில்  
லாத, பார்ப்பான் உரை-அந்தணன் சொல்லானது, இன்னொ—,எ-று.

க-ரை. பெற்றவளவில் மனமகிழாதவனுக்குக் கொடுத்தலும்,  
பகிர்த்துண்ணுதவரிடத்துச் சென்றுண்ணுதலும், முதுமைப்பரு  
வத்தில் நோயும், வேதாத்தியயந மில்லாத பார்ப்பானது சொல்லும்  
தீயவென்பதாம்.

வி-ரை. மனத்திருப்தி யில்லாதவர்களுக்குக் கொடுத்தலாற் பய  
னில்லை யாதலால் 'ஈத்த வகையா லுவவாதார்க் கீப்பின்னொ' என்  
றும், பகிர்த்துண்ணுத பாவிகளிடத் துண்பது பாவமாதலால் 'பாத்  
துண வில்லா ருழைச்சென்றுணவின்னொ' என்றும், முதுமைப்பரு  
வத்திற் பிணி மிகுதுண்பந் செய்யுமாதலால் 'மூத்தவிடத்துப் பிணி  
யின்னொ' என்றும், வேதமோதாத பார்ப்பான் சொல் பயனற்றதாத  
லால் 'ஒத்திலாப் பார்ப்பா னுரை இன்னொ' என்றுங் கூறினார். ஒத்து-  
வேதம். (உஉ)

யாநீனியின் மன்னரைக் காண்ட னனியின்னொ  
ஊநீனத்தின் றானைப் பெருக்குதன் முன்னின்னொ  
தேனெய் புளிப்பிற் சுவையின்னொ வின்னொ  
கான்யா றிடையிட்ட ஆர்.

ப-ரை. யானை இல் - யானைப்படையை யுடையரல்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - காணுதல், நனி - மிகவும், இன்னொ—; ஊனை தின்று - (பிறிதோ ருடம்பி னூனைத்) தின்று, ஊனை பெருக்குதல் - தன்னூனைப் பெருக்குதல், முன்னுன்னொ - மிகவு மின்னொ—; தேன் நெய் புளிப்பின்-தேன் நெய் என்பன புளிக்குமாயின், சுவை-அந்த இன் புளிப்பாகிய சுவையானது, இன்னொ—; கான்யாறு-கானாற்றின், இடையிட்ட ஊர் - இடையி லுண்டாக்கப்பட்ட ஐரானது, இன்னொ—; எ-று.

க-ரை. யானைப்படையில்லாத அரசரைப் பார்த்தலும், மாமிசத்தைத் தின்று மாமிசத்தைப் பெருக்குதலும், தேன் நெய் என்பன புளித்தலும், கானாற்றினிடையிட்ட ஐரம் தீயவென்பதாம்.

வி-ரை. யானைப்படை நால்வகைப் படையுள்ளுஞ் சிறந்ததாதலாலும், அதனையுடைய நல்லாத ராஜதரிசும் பயனற்ற தாதலாலும் 'யானையின் மன்னரைக் காண்ட னனியின்னொ' என்றும், புலாலுண்டல் மிகுபாவமாதலால் 'ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்னின்னொ' என்றும், தேன் நெய் என்பவை புளித்தால் அவை நஞ்சுக்குச் சமமாதலாற் 'தேனெய் புளிப்பிற் சுவையின்னொ' என்றும், கானாற்றின் பெருக்குக் கெதிரேயிருக்கு மூருக்கு எக்காலத்தும் அபாயமே யாதலால் 'கான்யா றிடையிட்ட ஐர் இன்னொ' என்றும் கூறினார். (உரு)

சிறையில்லா மூதூரின் வாயில்காப் பின்னொ  
துறையிருந் தாடை கழுவுத லின்னொ  
வறைபறை யாயவர் சொல்லின்னொ வின்னொ  
நிறையில்லான் கொண்ட தவம்.-

ப-ரை. சிறை இல்லா - மதிலில்லாத, மூதூரின் - பழைய ஐரினது, வாயில் - வாயிலை, காப்பு - காவல் செய்தல், இன்னொ—

துறை இருந்து - நீர்த் துறையின்கண்ணிருந்துகொண்டு, ஆடைகழுவுதல் - ஆடை தோய்த்தல், இன்னா—; அறை - ஒலிக்கிற, பறை ஆயவர் - பறைபோன்றவரது, சொல் - சொற்கள், இன்னா—; நிறை இல்லான் - ஐம்பொறிகளைத் தடுக்கும் வலியில்லாதவன், கொண்ட-எடுத்துக்கொண்ட, தவம் - தவமானது, இன்னா—, எ-று.

க-ரை. மதிலில்லாதவூரின்வாயில்காத்தலும், தண்ணீர்த்துறையில் ஆடைதோய்த்தலும், பறையன்னவர் வாய்ச் சொல்லும், ஐம்பொறி வெற்றியில்லாதவன் மேற்கொண்ட தவமும் தீயவென்பதாம்.

வி-ரை. மதிலில்லாத வூரில் வாயில் காப்பதன்ற பயனில்லையாதலால் 'சிறையில்லா மூதூரின் வாயில் காப்பினா' என்றும், தண்ணீர்த்துறையில் புடைவை தோய்த்தல் யாவரும் அருவருச்சற்கேதுவாதலாலும், மிகுபாவமாதலாலும் 'துறையிருந் தாடைகழுவுதலின்னா' என்றும், வாயடக்க மில்லாதவருடையசொல் துன்பந்தருவதாதலால் 'அறைபறையாயவர் சொல்லின்னா' என்றும், இத்திரிய நிக்கிரக மில்லாதவன் மேற்கொண்ட தவம் நிறைவேறாதலால் 'நிறையில்லான் கொண்ட தவம் இன்னா' என்றும் கூறினார். காப்பு - தொழிற்பெயர். நிறை - தொழிற்பெயர். நிறுத்தல்என்பது பொருள்; அதாவது பொறிகளைப் புலன்கள் மேற்செல்லாது தடுத்தல். (உச)

ஏமடில் மூதூ ரிருத்தன் மிகனின்னா  
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா  
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா  
யாமென் பவரோடு நட்பு.

ப-ரை. ஏமம் இல்-காவலில்லாத, மூதூர்-பழையவூரில், இருத்தல்-வாழ்தல், மிக -மிகவும், இன்னா—; தீமை உடையார்-பொல்

லாங் குடையவரது, அயல் இருத்தல்-பக்கத்திலிருத்தல், நன்கு - மிகவும், இன்னொ—; காமம் முதிர்ன் - காமநோய் மிகுந்தால், உயிர்க்கு-தன்னுயிர்க்கு, இன்னொ—; ஆங்கு-அவ்வாறே, யாம் என்பவரோடியாமென்று அகங்கரிப்பவரோடுசெய்த, நட்பு-நட்பானது, இன்னொ—, எ-று.

க-ரை. காவலில்லாத ஆரிலிருத்தலும், தீயவரயலி லிருத்தலும், காமமுதிர்ச்சலும், அகங்காரிகளோடு நட்பும் தீயவென்பதாம்.

வி-ரை. காவலில்லாத ஆரிலிருத்தல் அபாயத்துக் கேதுவாதலால் 'எமமின் மூதூ ரிருத்தல் மிகவின்கு' என்றும், தீயவர் அயலிலிருத்தலும் தீதாதலால் 'தீமை யுடையா ரயலிருத்த னன்கின்கு' என்றும், அளவுகடந்த காமம் உடற்கேயன்றி உயிருக்குந் தீங்கு விளைத்தலால் 'காமமுதிர் னுயிர்க் கின்கு' என்றும், அகங்காரிகளுடைய நட்புக் கேட்டிற் கேதுவாதலால் 'யாமென்பவரோடு நட்பு இன்னொ' என்றும் கூறினார். தீமையுடையா ரயலிருத்த லின்கு வென்றவிடத்து, அவரோடு கூடியிருத்தல் இன்னொவென்பது சொல்லாதே விளங்கும். (உரு)

நட்டா ரிடுக்கண்கள் காண்ட னனியின்கு  
வொட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்கு  
கட்டில்லா மூதூ ருறையின்கு வாங்கின்கு  
நட்டக வற்றின்கு சூது.

ப-ரை. நட்டார்-நட்டவரது, இடுக்கண்கள்-துன்பங்களை, காண்டல்-காணுதல், நனி-மிகவும், இன்னொ—; ஒட்டார்-பகைவருடைய, பெருமிதம்-செருக்கை, காண்டல் - காணுதல், பெரிது - மிகவும், இன்னொ—; கட்டு இல்லா-கட்டுப்பாடில்லாத, மூதூர்-பழையவரில், உறை-வாழ்தல், இன்னொ—; ஆங்கு - அவ்வாறே, நட்ட-நடப்பட்ட, கவற்றின்கு-கவற்றின்குலாகின்ற, சூது-சூதாட்டமானது, இன்னொ—, எ-று.

க-ரை. நட்ாரது துன்பத்தைப் பார்த்தலும், பகைவரது பெருமிதத்தைப் பார்த்தலும், கட்டுப்பாடில்லாத ஆரில் வாழ்தலும், சூதாடுதலும் தீயவென்பதாம்.

வி-ரை. நட்ாரது துன்பங் கண்டுழி விரைந்து அதனை நீக்க முயலாது பார்த்திருத்தல் மிகுபாவமாதலால் 'நட்ா ரிடுக்கண் கள் காண்ட ன்னியின்னா' என்றும், பகைவரது செருக்கைக் கண்டால் மனம்பதைக்கு மாதலால் 'ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா' என்றும், கட்டுப்பா டில்லாத ஆரிலிருப்பின், நீதி கிடைப்ப தரிதாதலால் 'கட்டில்லா மூதா ருறையின்னா' என்றும், சூதாட்டம் கெடுதிக்கெல்லாம் பிறப்பிடமாதலால் 'நட்ட கவற்றி னாற் சூது இன்னா' என்றும் கூறினார். கவறு-தாயக்கட்டை. (உசு)

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா  
வரியவை செய்து மெனவுரைத்த லின்னா  
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா  
பெரியார்க்குத் தீய செயல்.

ப-ரை. பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - பிணித்த, தொடர்-தொடர்பை, விடுதல்-விடுதலானது, இன்னா—; அரியவை - தம்மாற் செய்தலருமையான காரியங்களை, செய்தும் என உரைத் தல்-செய்வோமென்று சொல்லுதல், இன்னா—; பெரியார்க்கு-தம்மி டத் திரக்கஞ் செய்யாதவர்க்கு, தாம் உற்ற - தாமடைந்த துன்பங் களை, கூற்று-சொல்லுதல், இன்னா—; பெரியார்க்கு-பெரியோர்க்கு, தீய செயல்-நீமைசெய்தல், இன்னா—; எ-று.

க-ரை. பெரியார் தொடர்ச்சியை விடுதலும், செய்தற் கரிய வற்றைச் செய்வோமென்று சொல்லுதலும், அன்பில்லாதவர்க்குத் தாமடைந்த துன்பத்தைச் சொல்லுதலும், பெரியோர்க்குத் தீயவை செய்தலும் தீயவென்பதாம்.

வி-ரை. பெரியார் தொடர்பு விடுதல் மிகுதியுந் துன்பத்திற் கேதுவாதலால் 'பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா' என்று, செய்தற் கரியவற்றைச் செய்வோமென்று சொல்லி அவை முடியாமையால் அவமானப்படுதல் மிகு துன்பமாதலால் 'அரியவை செய்து மெனவரைத்த லின்னா' என்றும், தம் மிடத் திரக்கமில்லாத வர்க்குத் தமது துன்பங்களைச் சொல்லிக்கொள்ளுதல் மிகவும் பய னில்செயலும் இழிவுமாதலால் 'பரியாக்குத் தாமுந்ந் கூற்றின்னா' என்றும், பெரியோருக்குத் தீங்கு செய்தல் தமக்கே தீங்கு பயக்கு மாதலால் 'பெரியார்க்குத் தீமை செயல் இன்னா' என்றும் கூறினர். பெரியாரோடியாத்த தொடர்விடுத லின்னா, என்பதற்குதாரணம்:— திருக்குறள்: "பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே, நல்லார் தொடர்கை விடல்" யாத்தல்-பிணித்தல். பரிதல் - இரங்கு தல். கூற்று - தொழிற்பெயர்; கூறுதல் என்பது பொருள். (உஎ)

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா  
கிழமை யுடையார்க் களைந்திடுத லின்னா  
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா  
விளமையுண் மூப்புப் புகல்.

ப-ரை. பெருமை உடையாரை - பெருமையுடையவரை, பீடி அழித்தல்-பெருமையழியச்செய்தல், இன்னா—; கிழமை உடையார்- உரிமையுடையவரை, களைந்திடுதல் - கெடுத்துவிடுதல், இன்னா—; வளமை இல்லாளர் - செல்வ மில்லாதவருடைய, வனப்பு - அழகா னது, இன்னா—; இளமையுள் - இளமைப்பருவத்தில், மூப்பு புகல் - முதுமைப் பருவத் துண்டாவனவாகிய நோய்க ளுண்டாதல், இன் னா—; ஏ-று.

க-ரை. பெருமை யுடையவரைப் பெருமைகெடச் செய்தலும், உரிமை யுடையவரை விலக்கிவிடுதலும், செல்வ மில்லாதவரது அழகும், இளமையில் நோய்களுண்டாதலும் தீயவென்பதாம்.

வி-றா. பெருமை யுடையவரைப் பெருமைகுறைத்தல் பாவ  
 மாதலால் 'பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா' என்றும்,  
 உரியாரை உரியாரல்லவென்றல் அரியாயமாதலால் 'கிழமையுடையா  
 ர்க் களைந்திடுத லின்னா' என்றும், செல்வ மில்லாதவரது அசுகு  
 பயன்படுத லின்மையால் 'ஐளமையிலாளர் வனப்பின்னா' என்றும்,  
 முதுமையி லுண்டாதற் குரியோய்கள் இளமையி லுண்டாமாயின்  
 அதுபோன்ற துன்பம் வேறொன்று மில்லையாதலால் 'இளமையில்  
 மூப்புப்புகல் இன்னா' என்றும் கூறினார். உண்டாத வருமை தோ  
 னற 'புகல்' என்றார். (உ.அ)

கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா  
 வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா  
 வில்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா  
 கல்லாதான் கோட்டி. கொளல்.

ப-றா. கல்லாதான் ஊரும் - கல்லாதவன் ஏறி நடத்துகிற,  
 கலி - ஆரவாரத்தையுடைய, மா - யானையானது, பரிப்பு-(அவனைச்)  
 சுமந்து செல்லுதல், இன்னா—; வல்லாதான் சொல்லும்-செய்யமாட்  
 டாதான் சொல்லுகிற, உரையின் பயன்-சொல்லின் பொருளானது,  
 இன்னா—; இல்லார் வாய் - பொருளில்லாதவர் வாயிலுண்டாகிற,  
 சொல்லின் - சொல்லினது, நயம்-நன்மையானது, இன்னா—; ஆங்கு-  
 அவ்வாறே, கல்லாதான்-கல்விகற்காத ஒருவன், கோட்டி கொளல்-  
 ஆரவாரித்தல், இன்னா—; எ-று.

க-ரை. கல்லாதவ னேறிநடத்துகிற மாவின் செலவும், செய்ய  
 மாட்டாதான் சொல்லும் சொற்பொருளும், இல்லாதவன் சொல்  
 லும் நற்சொல்லும், கல்லாதவன் சபையி லொன்றைச்சொல்ல நினை  
 த்தலும் தீயவென்பதாம்,

வி-ரை. யானை நடத்தும் வகை யறியாதவனை யானைசுமத்தல் தீதாதலால் 'கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பிண்ணு' என்றும், செய்யமாட்டாதவன் செய்வேனென்று சொல்லுதல் பயனில்சொல்லாதலால் 'வல்லாதான் சொல்லு முரையின் பயனிண்ணு' என்றும், பொருளில்லார் சொல்லுஞ் சொல் செல்லாதாதலால் 'இல்லார் வாய்ச்சொல்லி னயமிண்ணு' என்றும், கல்வி கல்லாதவன் சபையிற் பேசத்துணிதல் அவனுக்கு அவமாநத்தை விளைக்குமாதலால் 'கல்லாதான் கோட்டி கொளல் இண்ணு' என்றும் கூறினார். ஊர்தல் - ஏறிநடத்துதல். (உக)

குறியறியான் மாநாக மாட்டுவித்த லிண்ணு  
தறிவறியா னீரின்கட் பாய்ந்தாட லிண்ணு  
வறிவறியா மக்கட் பெறலிண்ணு விண்ணு  
செறிவிலான் கேட்ட மறை.

ப-ரை. குறி அறியான் - அடக்குமுறை யறியாதவன், மாநாகம் - பெரிய சர்ப்பங்களை, ஆட்டுவித்தல் - ஆடச் செய்தல், இண்ணு—; அறிவு அறியான்-அறியவேண்டுவதாகிய நீந்துதலை அறியாதவன், நீரின்கண் - நீரினிடத்தில், பாய்ந்து ஆடல் - குதித்து விளையாடுதல், இண்ணு—; அறிவு - அறிய வேண்டியவற்றை, அறியா - அறியாத, மக்கள் பெறல் - மக்களைப்பெறுதல், இண்ணு—; செறிவு இல்லான் - அடக்க மில்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இண்ணு—; ஏறு.

க-ரை. அடக்குமுறை யறியாதவன் பாம்பைப்பிடித் தாட்டுதலும், நீந்த வறியாதவன் நீரிற் பாய்ந்து விளையாடுதலும், அறிய வேண்டியவற்றை யறியாத மக்களைப் பெறுதலும், அடக்கமில்லாதவன் கேட்ட ரகசியங்களும் தீயவென்பதாம்.

வி-ரை. மந்திரம் முதலிய முறையறியாதவன் பாம்பைப்பிடித் தாட்டுதல் அவனுக்கு மாணஹேதுவாதலால் 'குறியறியான் மாநாக



மாட்டுவித்த லின்னா' என்றும், நீந்த அறியாதவன் நீர்விளையாடுதல் அவனுயிர்க் கிறுதுபயக்கு மாதலால் 'அறிவறியா னீரின்னகட் பாடந் தாட லின்னா' என்றும், அறியவேண்டுவனவாகிய புருடார்த்தங்களை யறியாத மக்களைப் பெறதல் மிகுதுபாகிய பாவப்பயனாதலால் 'அறி வறியாமக்கட் பெறலின்னா' என்றும், அடக்கமில்லாதவன் கேட்ட ரகசியம் உடனே பலரறிய வெளிப்படுமாதலால், 'செறிவிலான் கே ட்ட மறையின்னா' என்றும் கூறினார். குறி - பாம்பின் குறிமுதலிய வை யெனினுமாம். (ந. 0)

நெடுமர நீன்கோட் டியர்பாய்த லின்னா  
கடுஞ்சின வேழத் தெதீர்சேற லின்னா  
வொடுங்கி யரவுறையு மில்லின்னா லின்னா  
கடுமபுலி வாழ மதர்.

பி-ரை. நெடு மரம் - ஓடிய மரத்தினது, நீன் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் - கீழே குதித்தல், இன்னா—; கடு சினம் - கொடிய கோபத்தையுடைய, வேழத்து - யானையின், எதீர் சேறல் - எதிரே செல்லுதல், இன்னா—; அரவு - பாம்பானது, ஒடுங்கி - அடங்கி, உறையும் - வாழ்கின்ற, இல்-வீடா னது, இன்னா—; கடுமபுலி வாழும் - கடுமையாகிய புலிகள் வாழ் கின்ற, அதர் - வழியானது, இன்னா—, எ - று.

க-ரை. நீண்ட மரத்தின் நீன்கொம்பிலிருந்து நிலத்திற் குதித் தலும், கடுங்கோவத்தையுடைய யானைக்கெதிரே செல்லுதலும், பாப்புவாரும் வீட்டில் வாழ்தலும், கடுமபுலிகள் வாழும் வழியும் தீய வென்பதாம்.

வி-ரை. நீண்ட மாக்கிளையிலிருந்து நிலத்திற் குதித்தால், கால்கைகள் ஓடிய நேரிடுமாதலால் 'நெடுமர நீன்கோட் டியர்பாய்த லின்னா' என்றும், கொடுங்கோவத்தையுடைய யானை எதிர்ப்பட்ட

லரைக் கொல்லுதல் திண்ணமாதலால் 'கடுஞ்சின வேழத் தெதிர்  
சேற லின்னா' என்றும், பாம்புவாழும் மனையிலிருத்தல் எப்பொழு  
தும் அபாயத்துக்கே பேதுவாதலால் 'ஒடுங்கி யாவுறையு மில்லின்  
னா' என்றும், புலிகள் சஞ்சரிக்கும் காட்டுவழியிற் செல்லுதல் உயிர்க்  
கிறுதி பயக்கு மாதலால் 'கடும்புலி வாழு மதர் இன்னா' என்றும்  
கூறினார். சேறல் - செல்தல். (கக)

பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதினா  
வெண்ணறியா மாந்த ரொழுக்குநாட் கூற்றின்னா  
மண்ணின் முழவி னொலியினா வாங்கின்னா  
தண்மை யிலாளர் பகை.

ப-ரை. பண் அமையா - பண்ணுதலமைத்திராத, யாழின் கீழ்-  
யாழின்கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது - மிகவும், இன்னா—;  
எண் அறியா - கணிதமறியாத, மாந்தர் - மக்கள், ஒழுக்கு - நடத்து  
கிற, நான்கூற்று-நாள்செலவு, இன்னா—; மண் இல் - மண்ணுதலில்  
லாத, முழவின் - மத்தளத்தின், ஒலி-ஒசையானது, இன்னா—; ஆங்கு-  
அவ்வாறே, தண்மை இலாளர் - குணமில்லாதவரோடு, பகை-பகை  
கொள்ளுதல், இன்னா—; எ-று.

க-ரை. பண்ணமையாத யாழின்கீழ்ப்பாடுதலும், கணிதமறியாத  
மக்களது நாட்செலவும், மண்ணுதலில்லாத மத்தளத்தி னோசையும்,  
நற்குண மில்லாதவரது பகையும் தீயவென்பதாம்.

வி-ரை, பண்ணமையா யாழின் கீழ்ப் பாடுதல் சிறந்துகாட்டா  
தாதலால் 'பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதினா' என்  
றும், கணிதமறியாதவர் நாள்பார்த் தமைத்தல் பழுதாதலால் 'எண்  
ணறியா மாந்த ரொழுக்குநாட் கூற்றின்னா' என்றும், மார்க்சனையில்  
லாத மத்தளத்தோசை இன்பந்தரா தாதலால் 'மண்ணின் முழவி  
னொலி யின்னா' என்றும், தூர்ஜரோடு பகைகொள்ளின் அது

தீமைசெய்தல் தவறாததலால் 'தன்மை யிலாளர் பகைஇன்னு' என்றும் கூறினார். பண் - இசையெனினுமாம். பாடல் - குரலாற் பாடுதல். எண் - சோதிடநூல் எனினுமாம். மண் - மார்ஜனை. தன்மை - தட்பம், (சாந்தகுணம்). (ருஉ)

தன்னைத்தான் போற்று தொழுகு தனன்கின்னொ  
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னொ  
நன்மையி லாளர் தொடர்பின்னொ வாங்கின்னொ  
தொன்மை யுடையார் கெடல்.

ப-ரை. தன்னை(-ஒருவன்) தன்னை, தான்-தானே, போற்றுது ஒழுகுதல் - காத்துக்கொள்ளாமல் நடத்தல், நன்கு - மிகவும், இன்னொ—; முன்னை - ஒருவனெதிரே, உரையார் - சொல்லாதவராய், புறமொழி கூற்று - புறங்கூறுதல், இன்னொ—; நன்மை இலாளர் - நற்குண மில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னொ—; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னொ—; எ - று.

க-ரை. தன்னைத்தான் காத்துக்கொள்ளாமல் நடத்தலும், எதிரேபேசாதிருந்து புறத்தே பேசுதலும், நற்குண மில்லாதவரது தொடர்ச்சியும், பழமையாகிய நற்குடியிற் பிறந்தவரது அழிவும் தீய வென்பதாம்.

வி-னா. தன்னைத்தான் காத்துக்கொள்ளாமல் ஒழுகுதல் தனக்குக் கேடு தருதல் ஒருதலையாதலால் 'தன்னைத்தான் போற்று தொழுகு தனன்கின்னொ' என்றும், புறங்கூறல் பெரும்பாவ மாதலால் 'முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னொ' என்றும், தீயார் நட்புத் தீங்கு பயத்தலால் 'நன்மையி லாளர் தொடர்பின்னொ' என்றும், செல்வக்குடியிற் பிறந்தவரது கேடானது எல்லாரு மிரங்குதற் குரிய துன்பந்தருமாதலால் 'தொன்மையுடையார் கெடல் இன்னொ' என்றும் கூறினார். தன்னைத்தான் போற்று தொழுகுதலாவது, மனமொழி மெய்களால் தனக்குத் தீங்கு நேரிடும்படி யொழுகுதல். ( )

கள்ளுண்பான் கூலங் கரும்பு பொருளின்னொ  
முள்ளுடைக் காட்டி னடங்குத னனியின்னொ

வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா  
கள்ள மனத்தார் தொடர்பு.

ப-ரை. கள் உண்பான் - கள்ளுண்பவனெருவன், கூறும் - சொல்லுகிற, சருமப்பொருள் - சொற்பொருளானது, இன்னா - முன் உடை காட்டில் - முள்ளுள்ள காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி - மிகவும், இன்னா - வெள்ளம் படும் - கீர்ப்பெருக்கி லகப்பட்ட, மா - மிருகத்தை, கொலை - கொல்லுதல், இன்னா - ஆங்கு - அவ்வாறே, கள்ள மனத்தார் - வஞ்ச மனத்தாரது, தொடர்பு - நட்பானது, இன்னா - ஏ - று.

க-ரை. கள்ளுண்பவன் சொல்லுஞ் சொற்பொருளும், முள்ளு ள்ள காட்டில் நடத்தலும், வெள்ளத்தி லகப்பட்ட மிருகத்தைக் கொல்லுதலும், வஞ்சமனத்தாரது தொடர்பும் தீயவென்பதாம்.

வி-ரை. களியன் சொல்லுஞ்சொல் கட்செருக்கோடு கூடியதா தலால் 'கள்ளுண்பான் கூறுங் சருமப்பொரு ளின்னா' என்றும், முட் டாட்டில் நடக்கில் காலின முட்டைத்தல் முதலிய அநேக துன்பங்க ளுள்ளவா மாதலால் 'முள்ளுடைக் காட்டி னடைத்த னனியின்னா' என்றும், நெந்தாரை ளோவுல்புது போல், முன்னமே வெள்ளத்தாலலை க்கப்பட்ட மிருகத்தைக் கொல்லுதல் மகாபாதகமாதலால் 'வெள் ளம் படுமாக்கொலையின்னா' என்றும், வஞ்சமனத்தார் நட்புத் தீமை தருதலில் முற்பட்ட தாதலால் 'கள்ள மனத்தார் தொடர்பு இன்னா' என்றும் கூறினார். மா-மிருகத்தின் பொதுப்பெயர். கொலை-தொழிற் பெயர். (நச)

ஒழுக்க மிலாளர்க் குறவுரைத்த லின்னா  
இழித்தகு நூலும் விழையாதார்க் கின்னா  
ளிழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா  
கழிப்புலாப் மரடிவங் கொட்டி.

ப-ரை. ஒழுக்க மிலாளர்கள் - நல்லொழுக்க மில்லாதவர் கது, உறவு உரைத்தல் - தொடர்பைச் சொல்லுதல், இன்னா - இழித்தகு நூலும் - சிறுநூல்களும், விழையாதார்க்கு - விருப்பா

தவர்க்கு, இன்னொ—; இழிச்ச - (கண்டார்) இழிச்சச் சொல்லுதற் குரிய, தொழிலவர் - தொழிலுடையவரது, நட்பு - நட்பானது, இன்னொ—; கழிப்பு உலாய் - வெறுத்துக்) கழிச்சர் குரியதாகிய. மண்டிலம் - குதிரையினது, கொட்பு - சுதன்மீருதல், இன்னொ—; எ-று.

க-ரை. ஒழுக்க மில்லாதவர்க்கு உறுவுசொல்லுதலும், சிறுநூல் களையம் வீரும்பாதவர்க்குச் சொல்லுதலும், இழித்தொழிலாளரது நட்பும், குதிரையின் சுற்றேட்டமும் தீபவென்பதாம்.

வி-ரை. தீயொழுக்க முடையார்க்குத் தொடர்புகூறல் தீமை பைச் தருமாசலால் 'ஒழுக்க மிலாளர்க் குறவுதைத்த லின்னொ' என்றும், விருப்ப மில்லாதவர்க்குச் சிறுநூல்களைக் கற்குகயுத துண்பமாசலால். 'இழித்தகு நூலும் வீழையாதார்க் கின்னொ' என்றும், இழித்தொழிலாளர் நட்புத் தீமை செயசலால் 'இழிச்ச தொழிலவர் நட்பின்னொ' என்றும், நேயோட்டமின்றிச சுழன்மீருதல் என்றும் குதிரைக்குத் துண்பமாசலால் 'கழிப்புலாய மண்டிலங் கொட்பு இன்னொ' என்றும் கூறினார். கழிப்புலாய் மண்டிலங் கொட்பு என்பதற்கு, நல்லவரால் கழிக்கப்பட்ட நாசிகாரில உன்று துரிதல் என்று வைத்தலு மொன்று. (ங்ரு)

எழிலி யுறைநீங்கி னீண்ணையார்க்கு  
குழலி னீனிய மரத்தோடை நங்கிலு  
குழலிக ளுற்ற பிணிபின்னொ வின்னொ  
வழகுடையான் பேதை பெனல்.

வி-ரை. எழிலி-மேகமானது, உறை நீங்கின்-நீர் துளித்த வெறுழி யுமாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்தார்க்கு, இன்னொ—; குழலி னீனிய - குழலினும் இனிய, மரத்தோடை - மரத்தொலியானது, நங்கு - மிகவும், இன்னொ—; குழலிகள் உற்ற - குழந்தைகள் உடைந்த, பிணி-நோய்கள், இன்னொ—; அசகு உடையாள - அசகு உடையவன், பேதை எனல் - பேதையென்று பிராரால் இகழப்படுதல், இன்னொ—; எ-று.

க-ரை. மேகமானது மழைபெய்யாமையும், குழலோசையினும் மரத்தோசையும், குழந்தைகளுக்கு நேர்ந்த நோய்களும், அழகுள்ளவன் பேதையாயிருத்தலும் தீயவென்பதாம்.

வி-ரை. மழையில்லையாயின் உலகியல் சிறிதும் நடவாததால் 'எழிலி யுறையீங்கி னீண்டையார்க்கின்னா' என்றும், குழலோசையினும் மரத்தோசையின்பந்தராதாதலால் 'குழலி னினிய மரத்தோசையின்னா' என்றும், பிணித்துன்பம் குழந்தைகள் பொறுத்தலரிதாதலால் 'குழவிக ளுற்ற பிணியின்னா' என்றும், அழகுடையவன் அதற்கேற்ப அறிவுடையானென்று சொல்லப்படுதலன்றி பேதையென்று சொல்லப்படுதல் மிகவும் இழிவாதலால் 'அழகுடையான் பேதையெனல் இன்னா' என்றும் கூறினார். பேதை - அறிவிலான். (15க)

பொருளிலான் வேளாண்மை காழுறுத லின்னா  
கெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா  
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா  
கெடுமிடங் கைவிடுவார் நட்பு.

ப-ரை. பொருள் இலான்-பொருளில்லாதவன், வேளாண்மை - (பிறர்க்கு) உபகாரஞ் செய்தலை, காழுறுதல் - விரும்புதல், இன்னா, கெடுமாடம் - கெடிய மாடங்கள் நிறைந்த, நீள் நகர் - பெரிய நகரத்தில், கைத்து இன்மை - பொருளில்லாதிருத்தல், இன்னா-; வருவத்திருக்கிற, மனை - வீட்டை, பார்த்திருந்து - பார்த்துக்கொண்டேயிருந்து, ஊண் - உண்ணுமுணவு, இன்னா-; கெடும் இடம் - கெடுமிடத்தில், கைவிடுவார் - கைவிடுவோருடைய, நட்பு - நட்பானது, இன்னா-; எ-று.

க-ரை. பொருளில்லாதவன் வேளாண்மை செய்ய விரும்புதலும், பெரிய பட்டணத்தில் ஒருவன் பொருளில்லாதிருத்தலும், பிறர்மனையை எதிர்பார்த்திருந்து உண்ணுதலும், கெடுங்காலத்தில் கைவிடுவோரது நட்பும் தீயவென்பதாம்.

வி-ரை. வறியன் தானே துன்புறும்போது பிறர்க்கு உபகரிக்கக் கருதின் அது முடியாதாதலால் 'பொருளிலான் வேளாண்மை

காமுறுத லின்னா' என்றும், பெரிய நகரத்தில் வறியனா யிருத்தல் தீதாதலால், 'நெடுமாட நீணகர்க்கைகத்தின்மை யின்னா' என்றும், பிறர்மனை யுணவுக் கெதிர்பார்த்திருந்துண்டல் மிகுதுன்பமாதலால் 'வருமனை பார்த்திருந் தூணின்னா' என்றும், கெடுதிக்காலத்தில் கைவிடுவார் நட்புத் துன்பஞ்செய்தலால் 'கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா' என்றும் கூறினார். காமுறுதல் ஒருசொல்; இதற்குப் பகுதி-காமுறு.

நறிய மலர் பெரிது நாறமை யின்னா  
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா  
வறியான் வினாப்படுத லின்னா வாங்கினா  
சிறியார்மேற் செற்றங் கொளல்.

ப-ரை. நறிய மலர் - நல்லமலரானது, பெரிது நாறமை - மிகவும் மணக்காமை, இன்னா—; துறை அறியாதவன் - துறையறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரிவிாங்கிச் செல்லுதல், இன்னா; அறியான்-அறிவில்லாதவன், வினாப்படுதல் (அறிவுடைடோரால்)வினா வப்படுதல், இன்னா—; ஆங்கு - அவ்வாறே, சிறியார்மேல் - சிறிய உர்மீது, செற்றம் கொளல் - கோவங்கொள்ளுதல், இன்னா—; எ-று.

க-ரை. நல்ல மலரானது மணக்காமையும், துறையறியாதவன் நீரிலிறங்கிச் செல்லுதலும், பேதையானவன் பெரியோரால் வினா வப்படுதலும், சிறியவர் மீது கோவங்கொள்ளுதலும் தீயவெண்ட தாம்.

வி-ரை. மணமில்லாதமலர் பயன்படுத லின்னாதலால் 'நறியமலர் பெரிது நாறமையின்னா' என்றும், இறங்கு துறையறியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் அவனுக் கபாயத்தை யுண்டுபண்ணுமாதலால் 'துறையறியா னீரிழிந்து போகுத லின்னா' என்றும், அறிவில்லான் அறிவுடையவரால் வினாவப்படுதல் இருதிறத்தார்க்கும் பயன் துன்பமேயாதலால் 'அறியான் வினாப்படுத லின்னா' என்றும், தன்னின் மெலியாரிடத் துண்டாகுங் கோவம் இம்மைக்கட்பழியும் மஹமைக் கட்பாவமும் பயத்தவின் சிறியார்மேற் செற்றங் கொளல் இன்னா என்றும் கூறினார்.

பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா  
மறமிலா மன்னர் செருப்புசூத லின்னா  
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா  
திறனிலான் செய்யும் வினை.

ப-ஈ.ர. பிறன் மனையாள் - பிறன் மனையாளுடைய, பின் -  
இடத்தை, கோக்கும் - பார்க்கிற, பேதைமை - அறியாமை, இன்  
னா—; மறம் இலா - வீரத்தன்மையில்லாத, மன்னர்-அரசர், செரு -  
போர்க்களத்தில், பூசூதல்-பிரவேசித்தல், இன்னா—; வெறும் புறம் -  
வெறுமையாகிய முதுகினையுடைய, வெம்புரவி - வேகத்தையுடைய  
குதிரைமேல், ஏற்று - ஏறுதல், இன்னா—; திறன் இலான் - செய்  
வகையறியாதவன், செய்யும் வினை - செய்யுங்காரியம், இன்னா—;  
எ - று.

உ-நா. பிறன்மனையா ளிடத்தைப்பார்க்கும் பேதைமையும்,  
வீரத்தன்மை யில்லாத அரசர் போர்முகத்திற் பிரவேசித்தலும், குதி  
ரையின் வெறுமுதுகிலேறுதலும், செய்யும்வகையறியாதவன் செய்  
யுங் காரியமும் தீயவென்பதாம்.

வி-நா. பிறன்மனை நயத்தல்போலப் பெரும்பாவ மொன்றி  
ல்லையாதலால், 'பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்  
னா' என்றும், வீரத்தன்மை யில்லாத அரசர் போர்க்கெழுதல் அவ  
மானத்திற் கேதுவாதலால், 'மறமிலா மன்னர் செருப்புசூத லின்  
னா' என்றும், கல்லணை யில்லாத குதிரையேலேறுதல் அபாயத்துக்  
கேதுவாதலால் 'வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா' என்றும்,  
வகையறியாதவன் செய்யுங் காரியம் முற்றுப்பெறு தாதலால் 'திற  
னிலான் செய்யும் வினை இன்னா' என்றும் கூறினார். வெறும்புறம் -  
கல்லணையில்லாத முதுகு. ஏற்று - தொழிற்பெயர். (கக)

கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா  
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா  
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா  
மடுத்துழிப் பாடா விடல்.



ப-ரை. கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான் - பொருளில்லாதவனது, வள்ளன்மை-கொடைத்தன்மை, இன்னா—; கடித்து அமைந்த - பிளந்தமைந்த, பாக்கினுள் - பாக்கினிடத்தில், கல் படுதல் - கல்லுண்டாயிருத்தல், இன்னா—; கொடுத்து - பொருள்கொடுத்து, விடாமை - அனுப்பாமை, கவிக்கு - சவிகளுக்கு, இன்னா—; மடுத்தழி - தானத்துக்கேற்க, பாடாவிடல் - அசுப்படா தொழிதல், இன்னா—; எ - று.

க-ரை. பொருளில்லாதவனது உதாரத்துவமும், கடித்த பாக்கினுள்ளே கல்லிருத்தலும், கவிகளுக்குக் கொடுத்தனுப்பாமையும், கொண்ட தானத்துக் சுகப்படா தொழிதலும் தீயவென்பதாம்.

வி - ரை. பொருளில்லாதவனது ஒளதாரியம் தீதாதலால், 'கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா' என்றும், கடித்த பாக்கிற் கல்லிருக்குமாயின் அது மூர்ச்சை முதலிய தீமைகளையுண்டாக்கலால் 'கடித்த மைந்த பாக்கினுட்கற்படுதலின்னா' என்றும், வித்வான்களுக்குப் பொருள்கொடுத்தனுப்பாமை துன்பமாதலால் 'கொடுத்து விடாமை கவிக்கின்னா' என்றும், தானத்துக்கேற்க அசுப்படா தொழிதல் தீதாதலால், 'மடுத்தழிப்பாடாவிடல் இன்னா' என்றும் கூறினார். கவிபாடுவோனைக் கவியென்றது வடநூன் மதம்பற்றி யென்க. பாடாவிடல் என்பது பாடாவிடல் என நீட்டல் பெற்றது. (ஈ 0)

அடக்க முடையவன் மீளிமை யின்னா  
துடக்க மிலாதவன் தற்செருக் கின்னா  
வடைக்கலம் வவ்வுதலின்னாவாங் கின்னா  
வடக்க வடங்காதார் சொல்.

ப-ரை. அடக்கம் உடையவன்-ஐம்பொறியடக்கமுடைய ஒருவன், மீளிமை - சொல்வன்மை, இன்னா—; துடக்கம் இலாதவன் - தொடங்கிய காரியத்தைச் செய்யமாட்டாதவன், தற்செருக்கு - தன்னைத்தானே மதித்தல், இன்னா—; அடைக்கலம்-அடைக்கலப் பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா—; ஆங்கு - அவ்வாறே, அடக்க - அடக்கவும், அடங்காதார் - அடங்காதவருடைய, சொல் - சொல்லானது, இன்னா—; எ - று.

க-நா. அடக்கமுடையவனது மீளிமையும், தொடங்கிய காரியத்தைச் செய்யமாட்டாதவன் தன்னைத்தானே மதித்தலும், அடைக்கலம் வைத்த பொருளைக் கவர்ந்து கொள்ளுதலும், அறிவுடையோர் அடக்கினும் அடங்காதவரது வாய்ச்சொல்லும் தீயவென்பதாம்.

வி-நா. மீளிமை - வீரத்திறம் எனினுமாம். துடக்கம் - ஆரம்பம்; இதற்கு துடங்கு பகுதி. அடைக்கலம் - அடைக்கலப்பொருள். அடக்கம்-தொழிற்பெயர்; அடங்கு பகுதி. ஐம்பொறியடக்க முடையவன் வீரத்திறம் பேசுதல் தீதாதலால் 'அடக்க முடையவன் மீளிமையின்னா, என்றும்' ஒருகாரியத்தைத் தொடங்கி முடிக்கமாட்டாதவன் தன்னைத்தானே மதித்தல் தீதாதலால் 'துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா' என்றும், ஒருவர் கொண்டுவந்து கரப்பாற்றிவைத்துக் கேட்கும்போது கொடுக்கவேண்டுமென்று சொல்லி நம்பி வைத்த பொருளைக் கவர்ந்துகொள்ளுதல் போலப் பெரும்பாவம் பிற்தொன்றின்மையால் 'அடைக்கலம் வவ்வுதலின்னா' என்றும், அடங்காதாருடைய வாய்ச்சொல்லுந் தீதுண்டாக்கலால் அடக்கவடங்காதார் சொல் இன்னா; என்றும் கூறினார். (சுக)

இன்னொரு நாற்பது மூலமும் உரையும்

முற்றுப்பெற்றது.



இன் னா நா ற்ப து  
செய்யுள் முதற்குறிப்பகராதி.

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
அடக்க ...	... 39	தலைதண்டமாக ...	... 13
அறமனத்தார் ...	... 6	தன்னைத்தான் ...	... 33
ஆறறலிலாதான் ...	... 8	நட்டாரிடுக்கண் ...	... 26
ஆனறவிந்த ...	... 18	நறிய ...	... 37
ஈத்தவகையார் ...	... 22	நெடுமறன்கோட் ...	... 31
உடம்பாடிலாத ...	... 12	பகல்போலு ...	... 9
உண்ணுதுவைக்கும் ...	... 18	பந்தமில்லாத ...	... 2
உரனுடையா ...	... 20	பண்ணமையா ...	... 32
எருதுலுழவர்க் ...	... 5	பார்ப்பாரிற் ...	... 3
எழிலி ...	... 35	பிறன்மனையாள் ...	... 38
எமரில்முது ...	... 25	புல்லார்புரவி ...	... 17
ஒழுக்க ...	... 34	பெரியாரோ ...	... 27
கல்லாதானூருங் ...	... 29	பெருமையுடை ...	... 28
கள்ளில்லா ...	... 10	பொருளிலான் ...	... 36
கள்ளுண்பான் ...	... 33	பொருளுணர்வா ...	... 10
குலத்துப் ...	... 21	மணியிலாக்குஞ்சு ...	... 14
குறியறியான் ...	... 30	மாரிநாட்கூவுங் ...	... 22
கொடுக்கும் ...	... 18	முக்கட்பகவ ...	... 1
கொடுக்கோன் ...	... 4	யானையின்மன்னரை ...	... 23
சிறையில் ...	... 5	வணரொளியைம் ...	... 16
சிறையில்லா ...	... 24		